

Total No. of Pages: 4

5701

Register Number:

Name of the Candidate:

B.B.A. DEGREE EXAMINATION, May 2015

(SECOND YEAR)

(PART – III)

230: FINANCIAL AND COST ACCOUNTING

Time: Three hours

Maximum: 100 marks

SECTION – A

(10 × 2 = 20)

1. **Write brief note on any TEN of the following:**

- a) What is accounting?
- b) What is trading account?
- c) Define depreciation.
- d) Define EOQ.
- e) What is idle time?
- f) What do you understand by allocation of overheads?
- g) What is journal?
- h) What do you mean by abnormal loss?
- i) What is obsolescence?
- j) What is fixed asset?
- k) What is bad debt?
- l) Define overtime.

SECTION – B

(4 × 10 = 40)

Answer any FOUR questions

2. How does accounting differ from book-keeping?
3. Explain the purpose of preparation of final accounts.
4. State the differences between provisions and reserves.
5. A company purchased machine for ₹ 28,000. Depreciation is to be provided annually according to the straight line method. The useful life of the machine is 5 years and the residual value is ₹ 2,000. You are required to find out the amount of depreciation.
6. Explain the merits and demerits of double entry system.

7. Show the stores ledger accounts as it would appear when using first in first out method.

01-04-2011 Balance 300 units, value ₹ 6,000
 02-04-2011 Purchased 200 units, value ₹ 4,400
 04-04-2011 Issued 150 units
 06-04-2011 Purchased 200 units, value ₹ 4,600
 11-04-2011 Issued 150 units
 19-04-2011 Issued 200 units
 22-04-2011 Purchased 200 units, value ₹ 4,800
 27-04-2011 Issued 250 units.
 State the objectives of account.

SECTION - C

(2 × 20 = 40)

Answer any TWO questions

8. A sent 200 TVs each costing ₹ 4,000 to B to be sold at his risk. B was to get a commission of 6% on sales. B spent ₹ 2,300 on rent and ₹ 13,000 for salesmen's salaries. B sold 180 TVs at ₹ 5,000 each. Prepare necessary ledger accounts in the books of A.
9. From the following information, prepare a Trading and P & L A/c for the year 2013 and a Balance sheet as on that date.

	₹		₹
Salaries	5,500	Creditors	9,500
Rent	1,300	Sales	32,000
Cash	1,000	Capital	30,000
Debtors	40,000	Loans	10,000
Trade expenses	600		
Purchases	25,000		
Advances	5,600		
Bank balance	5,600		
	81,500		81,500

Adjustments:

- a) Closing stock amounted to ₹ 9,000
 - b) One month's salary is outstanding
 - c) One month's rent has been paid in advance
 - d) Provide 5% for doubtful debts.
10. How to prepare income and expenditure account from the receipts and payments account?

தமிழாக்கம்

பகுதி-அ

(10 × 2 = 20)

1. ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி:

- அ) கணக்கியல் என்றால் என்ன?
- ஆ) வியாபார கணக்கு என்றால் என்ன?
- இ) தேய்மானம் வரையறு.
- ஈ) மறு ஆணை அளவு வரையறு.
- உ) வீணாகும் நேரம் என்றால் என்ன?
- ஊ) மேற்செலவுகள் ஒதுக்கீடு பற்றி நீ அறிவன யாவை?
- எ) குறிப்பேடு என்றால் என்ன?
- ஏ) அசாதாரண நடடம் என்றால் என்ன?
- ஐ) வழக்கொழிவு என்றால் என்ன?
- ஒ) நிலைச் சொத்து என்றால் என்ன?
- ஓ) வாராக் கடன் என்றால் என்ன?
- ஔ) அதிகரிப்பு நேரம் வரையறு.

பகுதி-ஆ

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி

(4 × 10 = 40)

2. கணக்கேடுகள் பராமரிப்பின் நோக்கங்கள் யாவை?
3. இறுதி கணக்குகளை தயாரிக்கும் நோக்கங்களை விவரி.
4. ஒதுக்கீடுகளுக்கும் காப்புகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விளக்குக.
5. ஒரு நிறுவனம் ₹ 28,000 மதிப்புள்ள அறைகலனை வாங்கியது. ஆண்டுதோறும் நேர்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட்டது. அறைகலனின் பயனளிப்புக் காலம் 5 ஆண்டுகள். அதன் இறுதி மதிப்பு ₹ 2,000. தேய்மானத் தொகையைக் கணக்கிடுக.
6. இரட்டைப் பதிவு முறையின் அனுகூலம் மற்றும் குறைபாடுகள் யாவை?
7. பின்வரும் விவரங்களைக் கொண்டு முதலில் வந்து முதலில் வெளியேறும் முறையில் பண்டக பேரேடு கணக்கை தயார் செய்க.

01-04-2011 இருப்பு 300 அலகுகள், மதிப்பு ₹ 6,000

02-04-2011 கொள்முதல் 200 அலகுகள், மதிப்பு ₹ 4,400

04-04-2011 செலுத்தியது 150 அலகுகள்

06-04-2011 கொள்முதல் 200 அலகுகள், மதிப்பு ₹ 4,600

11-04-2011 செலுத்தியது 150 அலகுகள்

19-04-2011 செலுத்தியது 200 அலகுகள்

22-04-2011 கொள்முதல் 200 அலகுகள், மதிப்பு ₹ 4,800

27-04-2011 செலுத்தியது 250 அலகுகள்.

கணக்கியலின் நோக்கங்களை கூறுக.

பகுதி-இ

ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி

(2 × 20 = 40)

8. A என்பவர் ஒவ்வொன்றும் ₹ 4,000 அடக்க விலையுள்ள 200 தொலைக்காட்சி பெட்டியை B என்பவருக்கு அனுப்பி செய்தார். விற்கப்படும் ஒவ்வொரு தொலைக்காட்சி பெட்டிக்கும் 6% B கழிவு பெறுகிறார். B வாடகைக்கு C 2,300-ம் விற்பனையாளர் ஊதியம் ₹ 13,000-ம் செலவிட்டார். மேலும் அவர் 180 தொலைக்காட்சி பெட்டியை ₹ 5,000 வீதம் விற்பனை செய்தார். தேவையான பேரேட்டுக் கணக்குகளை B-ன் ஏடுகளின் தயார் செய்க.
9. பின்வரும் தகவல்களிலிருந்து 2013-ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் இலாப நட்ட கணக்கினையும் மற்றும் அதே ஆண்டுக்குரிய இருப்புநிலைக் குறிப்பினையும் தயார் செய்க.

	₹		₹
சம்பளம்	5,500	கடன் ந்தோர்கள்	9,500
வாடகை	1,300	விற்பனை	32,000
ரொக்கம்	1,000	முதல்	30,000
கடனாளிகள்	40,000	கடன்கள்	10,000
வியாபார செலவுகள்	600		
கொள்முதல்	25,000		
முன்பணம்	5,600		
வங்கி இருப்பு	5,600		
	<u>81,500</u>		<u>81,500</u>

சரிகட்டுதல்கள்:

- அ) இறுதி சரக்கிருப்பு 9000
- ஆ) ஒரு மாதம் சம்பளம் நிலுவை
- இ) ஒரு மாத வாடகை முன் கூட்டி செலுத்தப்பெற்றது
- ஈ) ஐயக்கடன் காப்பு 5% ஏற்படுத்துக.
10. பெறுதல் செலுத்துதல் கணக்கிலிருந்து வருவாய் செலவினைக் கணக்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

&&&&&&